4. பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்

(அ) சட்டமன்ற விதிகளும், ஆணைகளும்

—ஏதுமில்லை—

(ஆ) அறிக்கைகள், அறிவிக்கைகள் மற்றும் ஏனைய தாள்கள்

16. மானியக் கோரிக்கை எண் 34—நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு, 2021—2022. (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

17. மானியக் கோரிக்கை எண் 42—ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு, 2021—2022. (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

18. நீர்வளத் துறையின் 'உயரும் நீர் வளம் வளரும் வேளாண்மை' காவிரி கழிமுகப் பகுதி தூர்வாரும் பணிகள்—2021 என்கிற சிறுநூல். (தமிழ்)

— — —